



ශ්‍රී ලංකා මහ බැංකුව
இலங்கை மத்திய வங்கி
CENTRAL BANK OF SRI LANKA

தொடர்புட்டல் திணைக்களம்

30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை.

தொலைபேசி: 2477424, 2477423, 2477418

தொலைநகல்: 2346257, 2477739

மின்னஞ்சல்: dcommunications@cbsl.lk, communications@cbsl.lk

வெப்தளம்: www.cbsl.gov.lk

பத்திரிகை வெளியீடு

வெளியீடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2020.01.30

நாணயக்கொள்கை மீளாய்வு: இல.1 - 2020

இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 சனவரி 30ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. இத்தீர்மானமானது, 4-6 சதவீத வீச்சினுள் நன்கு நிலைப்படுத்தப்பட்டுள்ள பணவீக்கத்திற்கான சாதகமான நடுத்தரகால தோற்றப்பாட்டினைக் கருத்திற்கொண்டு சந்தை கடன் வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான குறைப்பொன்றுக்கு ஆதரவளித்து இதன் வாயிலாக பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சிக்கு வசதியளிக்கும்.

தாழ்ந்த பொருளாதார வளர்ச்சி கரிசனைகளுக்கு மத்தியில் உலகளாவிய நாணயக் கொள்கை தொடர்ந்தும் தளர்த்தப்பட்டதாக நிலவுகின்றது.

வளர்ச்சியடைந்துவரும் சந்தைப் பொருளாதாரங்கள் முழுவதும், விசேடமாக இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வளர்ச்சியின் காரணமாக பன்னாட்டு நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார தோற்றப்பாடு பற்றிய 2020 சனவரி இற்றைப்படுத்தலில் உலக வளர்ச்சி எறிவுகளுக்கான கீழ்நோக்கிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. உலகப் பொருளாதாரமானது 2019இல் 2.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டதுடன் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் முறையே 3.3 சதவீதத்தினாலும் 3.4 சதவீதத்தினாலும் வளர்ச்சி அடைவதற்கு எறிவுசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை, சீனாவில் தோற்றப்பெற்ற கொரோனா வைரஸ் பரவலினால் உலக வளர்ச்சி சாத்தியங்கள் மேலும் அச்சுறுத்தப்பட்டுள்ளன. மந்தமான உலக வளர்ச்சி அத்துடன் பணவீக்க அழுத்தங்களின் தீவிரம்

குறைவடைதல் போன்றவற்றினைக் கருத்திற்கொண்டு முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களின் மத்திய வங்கிகள் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினை தொடர்ந்தும் பேணிய அதேவேளை பல தோற்றம் பெற்றுவரும் சந்தைப் பொருளாதார மத்திய வங்கிகள் 2020இன் இற்றைவரை நாணயக் கொள்கையினை மேலும் தளர்த்தியுள்ளன.

உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் மீட்சியொன்று எதிர்பார்க்கப்படுகின்றது

கிடைக்கத்தக்க குறிகாட்டிகள் மற்றும் பிந்திய மதிப்பீடுகள் என்பன மூலம் பரிந்துரைக்கப்பட்டவாறு உள்நாட்டு பொருளாதார நடவடிக்கையானது, முதன்மையாக வேளாண்மை மற்றும் கைத்தொழில் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்பட்டதற்கும் குறைவான வளர்ச்சியுடன் 2019இன் நான்காம் காலாண்டில் மந்தமடைந்துள்ளது. எவ்வாறாயினும், பொருத்தமான இறை மற்றும் நாணய வழிமுறைகள், மேம்படுத்தப்பட்ட வியாபார நம்பிக்கை அத்துடன் அரசியல் ரீதியான உறுதிப்பாடு போன்றவற்றினால் துணையளிக்கப்பட்டு 2020இல் பொருளாதார நடவடிக்கை மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதாரமானது தாழ்ந்த மற்றும் நிலையான பணவீக்கச் சூழல், போட்டித்தன்மை வாய்ந்த செலாவணி வீதம், குறைவான கடன் வழங்கல் வீதங்கள் அதேபோன்று மேம்பட்ட நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர் மனப்பாங்கு போன்றவற்றிலிருந்து அனுகூலமடைந்து நடுத்தர காலத்தில் அதன் முழுமையான இயலாவினை எய்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி உத்வேகமானது அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமைகளுக்கு இசைவாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான கட்டமைப்புசார்ந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதனுடாக நிலைநிறுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


பணவீக்கம் நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2019 திசெம்பரில் விரைவடைந்தமைக்கு உள்நாட்டு வழங்கல் தடங்கல்கள் காரணமாக அமைந்தன. அத்தகைய குறுகிய கால தளம்பல்களுக்கு மாறாக பணவீக்கமானது 2020இல் 5 சதவீதத்திற்குக் கீழ் ஊசலாடுமெனவும் அதன் பின்னர் பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் உதவியுடனும் நன்கு நிலைப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகளினாலும் துணையளிக்கப்பட்டு 4-6 சதவீதத்திற்கிடையில் நிலைநிறுத்தப்படுமெனவும் அண்மைய கால எதிர்வுகூறல்கள் பரிந்துரைக்கின்றன. அதேவேளை உணவுக் கூடைக்கு அதிக நிலையைக் கொண்டுள்ள முதன்மைப் பணவீக்கத்தின் அடிப்படையிலான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2019 திசெம்பரில் விரைவடைந்தது. எவ்வாறிருப்பினும், மந்தமான கூட்டுக் கேள்வி நிலைமைகளைப் பிரதிபலித்து கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் இரண்டினையும் பயன்படுத்தி அளவிடப்படுகின்ற மையப் பணவீக்கம் மெதுவடைந்தது.

முதன்மைப் பணவீக்கத்தின் (கொ.நு.வி. சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட) எறிவு: 2020இல் 5 சதவீதத்திற்குக் கீழாக ஊசலாடுமென எறிவு செய்யப்பட்டுள்ள பணவீக்கம் அதன் பின்னர் நடு ஒற்றை இலக்க மட்டங்களில் படிப்படியாக நிலைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வுகூறப்படுகின்ற எதிர்காலத்தில் கேள்வியினால் தூண்டப்படுகின்ற ஏதாவது விலை அழுத்தங்களுக்குப் பதிலிறுப்பதற்கு நாணயச் சபை தயாராகவிருக்கும்.

வரைபடம்: 01

கொ.நு.வி. சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட காலாண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு, %)



மூலம்: இலங்கை மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

குறிப்பு: ஒரு எதிர்வுகூறலானது ஒரு வாக்குறுதியோ அல்லது கடப்பாடோ அல்ல.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களுடைய நம்பக இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப் பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையைத் தெளிவுபடுத்துகின்றது. எறிவானது 2020 சனவரியின் எதிர்வுகூறல் வட்டத்தின் போது கிடைக்கத்தக்கதாகவிருந்த தரவுகள் மற்றும் எடுகோள்களுடன் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுத்துணர்வுகளையும் பிரதிபலிப்பதுடன் 2020 ஏப்பிரலில் எடுத்த காலாண்டு இற்றைப்படுத்தலில் புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றமையுடன் அதற்கேற்ப எடுகோள்களும் பகுத்துணர்வுகளும் திருத்தியமைக்கப்படுவதுடன் இது மாறக்கூடும்.

வரைபடத்தில் காட்டப்பட்ட நம்பக இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளின் வீச்சுக்களைக் குறிக்கின்றது. விசேடமாக, கரும்பச்சை நிறத்தினால் நிறுத்தப்பட்ட பரப்பு 50 சதவீத நம்பக இடைவெளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உண்மையான பணவீக்கம் இந்த இடைவெளிக்குள் இருப்பதற்கு 50 சதவீத நிகழ்தகவு இருப்பதனைக் குறிக்கின்றது. நம்பக இடைவெளிகள் நண்ட காலப் பரப்பெல்லையில் பணவீக்கத்தினை எதிர்வுகூறவிதிவுள்ள அதிகரித்த நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகின்றது.

வளர்ந்துவரும் பேரண்டப் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறை தாக்குப்பிடிக்கும் தன்மையுடன் விளங்கியது

2019இன் முதல் பதினொரு மாதங்களின் போதான வர்த்தகச் செயலாற்றுகை, இறக்குமதிகளில் குறிப்பிடத்தக்க சுருக்கத்துடனும் வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் சிறிதளவு அதிகரிப்பொன்றுடனும் வர்த்தகப் பற்றாக்குறையின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றை ஏற்படுத்தி முன்னைய ஆண்டினைவிட மேம்பட்டது. சுற்றுலாத் துறையின் எதிர்பார்க்கப்பட்டதைவிட விரைவான மீட்சியானது 2018 உடன் ஒப்பிடுகையில் வருகை மற்றும் உழைப்பு என்பன குறைவாக இருந்தபோதிலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தாக்கத்தினை பாரியளவில் தணிப்பதற்கு உதவியது. தொழிலாளர் பணவனுப்பல்கள், அண்மைய ஆண்டுகளில் அவதானிக்கப்பட்ட போக்குகளைப் பிரதிபலித்து 2019இல் ஓரளவு மிதமடைந்தது. அதேவேளை, இக்காலப்பகுதியின் போது கொழும்பு பங்குப் பரிவர்த்தனை இரண்டாந்தரச் சந்தையிலிருந்து சிறியளவு தேறிய வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சலை அனுபவித்த போதிலும் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரசாங்கப் பிணையங்கள் சந்தை மீதான மீள்புதுப்பிக்கப்பட்ட வெளிநாட்டு விருப்பமானது ஆண்டின் இதுவரையிலும் தேறிய உட்பாய்ச்சலை ஏற்படுத்தியது. 2019இல் ஐ.அ.டொலருக்கெதிராக 0.6 சதவீதத்தினால் பெறுமதி உயர்வடைந்த இலங்கை ரூபா 2020இன் இதுவரையில் பரந்தளவில் மாற்றமின்றிக் காணப்பட்டது. மொத்த அலுவலர்சார் ஒதுக்குகள் 2019இறுதியில் ஐ.அ.டொலர் 7.6 பில்லியனாக மதிப்பிடப்பட்டு 4.6 மாதங்களுக்கான இறக்குமதிகளுக்குப் போதுமானதாகவிருந்தது.

2019 திசெம்பரில் அவதானிக்கப்பட்ட நாணய மற்றும் கொடுகடன் வளர்ச்சியின் உயர்வடைதல் 2020இலும் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது

தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டினால் துணையளிக்கப்பட்டு, தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியானது 2018 திசெம்பர் தொடக்கம் தொடர்ந்த மெதுவடைதலைத் தொடர்ந்து 2019

திசெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வளர்ச்சியடைந்தது. உள்நாட்டு கொடுகடன் விரிவுபடுத்தலினால் தூண்டப்பட்டு, விரிந்த பண வளர்ச்சியும் (ஆண்டிற்கு ஆண்டு) 2019 திசெம்பரில் உயர்வடைந்தது. எவ்வாறாயினும், தனியார் மற்றும் அரசாங்கத் துறைகள் இரண்டிற்கும் வழங்கப்படுகின்ற கொடுகடனில் உண்மையான விரிவுபடுத்தலானது 2018 உடன் ஒப்பிடுகையில் 2019இல் மிதமானதாகவிருந்தது. முன்னோக்கிப் பார்க்கையில், நாணயம் மற்றும் கொடுகடன் கூட்டுகளின் வளர்ச்சியானது கடன் வழங்கல் வீதங்களில் எதிர்பார்க்கப்படும் தொடர்ச்சியான வீழ்ச்சி, இறை தூண்டல்களினால் துணையளிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட விரிவுபடுத்தல், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கென அறிவிக்கப்பட்ட கொடுகடன் துணையளிப்புப் பொதி மற்றும் மேம்பட்ட முதலீட்டாளர் மனப்பாங்கு என்பவற்றுடன் இணைந்து துரிதமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த போதிலும் வீழ்ச்சி வேகம் மெதுவடைந்துள்ளது

மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட நாணய மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் தொடர்ந்தும் கீழ் நோக்கிச் சீராக்கப்பட்டு வருகின்றதெனினும் எனினும், குறைப்பு வேகம் மெதுவடைந்துள்ளது. இதுவரையில் கடன் வழங்கல் வீதங்களில் குறைப்பானது சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதத்திற்கானவை தவிர எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவாக இருந்து வருகின்றது. வங்கிகளினால் வழங்கப்படும் வைப்பு வட்டி வீதங்கள் மீதான உச்ச எல்லை நீக்கப்பட்டதுடன் 2019 செத்தெம்பர் தொடக்கம் புதிய வைப்பு வீதங்கள் அதிகரித்துள்ளன. திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகளும் அண்மைய ஏலங்களில் மேல்நோக்கிய போக்குகளைக் காண்பித்துள்ளன. இது தீர்க்கப்படாவிடின் இப்போக்குகள் சந்தை வட்டி வீதங்களில் விரும்பத்தகாத எதிர்பாராத மாற்றங்களைத் தோற்றுவிக்கலாம்.

நாணயக் கொள்கைத் தீர்மானமானது பொருளாதார நடவடிக்கையில் பரந்த அடிப்படையிலும் அத்துடன் நிலையான மீட்சியொன்றினையும் உறுதிசெய்து, சந்தைக் கடன் வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான குறைப்பிற்கு ஆதரவளிக்கும்

மேலே எடுத்துக்காட்டப்பட்ட தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை, 2020 சனவரி 29ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொடுகடன் வளர்ச்சி மற்றும் பொருளாதார நடவடிக்கை என்பவற்றில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சித் தூண்டுதல்களுக்கு துணையளிக்கும் பொருட்டு சந்தைக் கடன் வழங்கல் வீதங்களை மேலும் குறைப்பது அத்தியாவசியமானதாகும் என அபிப்பிராயப்பட்டது. அதற்கமைய, நாணயச் சபையானது மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வீதத்தினையும் 2020 சனவரி 30ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் முறையே 6.50 சதவீதத்திற்கு 7.50 சதவீதத்திற்கும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியானது எதிர்வரவிருக்கும் காலங்களில் கூட்டுக் கேள்வி நிலைமைகளை பொருத்தமான மட்டங்களில் பேணும் நோக்குடன் பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்:

கொள்கை வீதங்கள் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன

துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 7.50%

நியதி ஒதுக்கு விகிதம் 5.00% (மாற்றமின்றி)

தகவல் குறிப்பு:

ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ டி லக்ஷ்மன் அவர்களுடனான பத்திரிகை மாநாடு, 2020 சனவரி 30ஆம் திகதி இன்று மு.ப. 11.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

நாணயக்கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2020 மார்ச் 05ஆம் நாள் வெளியிடப்படும்.

தரவு இணைப்புகள்:

அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		திசெ 18	மார்ச் 19	பூன் 19	ஓகத் 19	செத் 19	ஓத் 19	நவெ 19	திசெ 19
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	2.8	4.3	3.8	3.4	5.0	5.4	4.4	4.8
	தேடுவிக(2013=100)	0.4	2.9	2.1	3.4	5.0	5.6	4.1	6.2
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிக(2013=100)	3.1	5.6	5.8	5.6	5.6	5.5	5.1	4.8
	தேடுவிக(2013=100)	3.1	5.8	6.1	5.9	5.6	5.6	5.5	5.2

மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்				
	ஓகத் 19	செத் 19	ஓத் 19	நவெ 19	திசெ 19	ஓகத் 19	செத் 19	ஓத் 19	நவெ 19	திசெ 19
ஒதுக்குப் பணம்	913	915	908	919	933	-9.1	-9.5	-9.0	-2.4	-3.0
விரிந்த பணம் (M _{2b})	7,397	7,443	7,456	7,473	7,624	7.7	7.4	6.7	6.1	7.0
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	102	113	102	83	115	-39.0	1,374.4	698.7	292.9	272.1

தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	7,295	7,331	7,355	7,390	7,509	8.9	5.8	5.0	4.3	4.4
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	2,752	2,732	2,729	2,702	2,767	21.1	12.5	12.6	9.6	9.9
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	747	755	789	803	818	16.8	15.1	12.5	12.2	8.3
தனியார் துறைக்கான கொடுகடன்	5,626	5,680	5,706	5,753	5,811	7.2	6.1	5.1	4.4	4.5
விரிந்த பணம் (M4)	9,133	9,211	9,244	9,269 ^(அ)	9,412	8.7	8.3	8.1	7.6	7.8

(அ) திருத்தப்பட்டது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	யூலை 19 முடிவில்	ஓக்ட் 19 முடிவில்	செத் 19 முடிவில்	ஒத் 19 முடிவில்	நவெ 19 முடிவில்	திசெ 19 முடிவில்	2020 சன 29 இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	7.50	7.00	7.00	7.00	7.00	7.00	7.00
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	8.50	8.00	8.00	8.00	8.00	8.00	8.00
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	7.70	7.43	7.45	7.45	7.48	7.45	7.47
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)							
91-நாள்	7.85	7.63	7.62	7.49	7.45	7.51	7.51
182-நாள்	7.94	7.70	7.75	7.65	7.67	8.02	8.15
364-நாள்	8.21	8.22	8.41	8.35	8.29	8.45	8.59
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வராந்தம்)	10.89	10.66	10.49	10.44	10.15	9.74	9.62 ^(அ)
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	14.22	14.04	13.91	13.71	13.65	13.59	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	13.91	13.84	13.50	13.19	12.87	12.80	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	8.88	8.73	8.51	8.37	8.27	8.20	8.14
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	10.97	10.74	10.46	10.27	10.14	10.05	9.97
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	8.58	8.40	8.41	8.66	8.78	8.89	-

(அ) 2020 சனவரி 24 வார இறுதிக்கான

மூலம்: இலங்கை மத்திய வங்கி